

**முனைவர் பீ.மு.அபிபுல்லா (அபி)
செயலர்**

அன்புடையீர், வணக்கம்.

S.R.M. பல்கலைக்கழகம், தமிழ்ப்பேராயம் என்னும் ஓர் அமைப்பை உருவாக்கி, இணையவழியாகத் தமிழ் உயர்கல்வி, கணினித் தமிழ்க்கல்வி, தமிழ்ச் சமயக்கல்வி, அரிய நூல் பதிப்புப்பணி, தமிழ்ப்பேராய விருதுகள் வழங்குதல் ஆகிய செயல்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்ப்பேராய விருதுகள் 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றன. சாகித்ய அகாடமி போன்ற நிறுவனங்கள் வழங்கும் விருதுத்தொகையை விட அதிகமாக ரூபாய் 11/2 இலட்சம், 2 இலட்சம், 5 இலட்சம் விருதுத் தொகைகளைத் தமிழ்ப்பேராயம் வழங்குகிறது.

பேராய விருதுகள் கீழ்க்காணும் பத்துத் தலைப்புகளில் வழங்கப்படுகின்றன.

1. படைப்பிலக்கியம் (சிறுகதை, நாவல், நாடகம்)
புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது - ரூ.1,50,000/
2. கவிதை
பாரதியார் கவிதை விருது - ரூ.1,50,000/
3. குழந்தை இலக்கியம்
அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - ரூ.1,50,000/
4. மொழிபெயர்ப்பு
ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு விருது - ரூ.1,50,000/
5. அறிவியல் தமிழ்
பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது - ரூ.1,50,000/
6. கவின்கலை
ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது - ரூ.1,50,000/

7. தமிழிசை		
முத்துத்தாண்டவர் தமிழிசை விருது	-	ரூ.1,50,000/
8. இளம் ஆய்வறிஞர்		
வளர்தமிழ் விருது	-	ரூ.1,50,000/
9. சிறந்த தமிழறிஞர் / மதிப்புறு தகைஞர்		
பரிதிமாற் கலைஞர் விருது	-	ரூ.2,00,000/
10. தமிழ்ப் பேரறிஞர் / வாழ்நாள் சாதனையாளர்		
பாரிவேந்தர் பைந்தமிழ் விருது	-	ரூ.5,00,000/

விருது வழங்கும் முதல் ஆண்டாகிய இவ்வாண்டில் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் T.R. பச்சமுத்து அவர்களின் பிறந்த நாளாகிய 24.8.12 அன்று நடந்த விழாவில் எட்டுத் தலைப்புகளுக்குரிய விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுகளும் விருது பெற்றோர் விவரமும் பின்வருமாறு :

விருது பெற்றவர்கள் விவரம்

வ. எண்	விருதுப் பெயர்	விருதாளர் பெயர்	விருதுக்குரிய நூல்	விருதுத் தொகை (ரூ.)
1.	புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது	திரு. தோப்பில் முகம்மது மீரான்	அஞ்ச வண்ணம் தெரு	1,50,000/
2.	ஜி. யு. போப் மொழிபெயர்ப்பு விருது	திரு. க. குப்புசாமி	என் பெயர் சிவப்பு	1,50,000/
3.	பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது	மருத்துவர் கோ. அன்பழகன்	வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே	1,50,000/

4.	ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது	முனைவர் சா. பாலுசாமி	அர்ச்சுனன் தபசு	1,50,000/
5.	முத்துத்தாண்டவர் தமிழிசை விருது	திரு. நா. மம்மது	தமிழிசைப் பேரகராதி	1,50,000/
6.	வளர்தமிழ் விருது	முனைவர் க.சுந்தரபாண்டியன்	தமிழில் பொருளிலக்கண வளர்ச்சி	1,50,000/
7.	பரிதிமாற் கலைஞர் விருது (மதிப்புறு தகைஞர்(Fellowship) விருது)	முனைவர் செ.வை. சண்முகம்	-----	2,00,000/
8.	பாரிவேந்தர் பைந்தமிழ் விருது (வாழ்நாள் சாதனையாளர் விருது)	முதுமுனைவர் இரா. இளங்குமரனார்	-----	5,00,000/

விருதுக்கென வந்து சேர்ந்த நூல்களில் பாரதியார் கவிதை விருதுக்கும் அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதுக்கும் தகுதியான நூல்கள் இல்லாமையால் அவ்விருதுகள் இவ்வாண்டு வழங்கப்படவில்லை.

விருதுத்தேர்வு நடைமுறைகள்

விருது வழங்கும் ஆண்டுக்கு ஓராண்டு முந்தைய மூன்று ஆண்டுகளில் வெளிவந்த நூல்கள் பத்திரிகை விளம்பரம் மூலமாகத் தனியாரிடம் இருந்தும், பதிப்பகம் போன்ற அமைப்புகளிலிருந்தும் பெறப்பட்டன.

தமிழ்ப் பேராயத்தின் பொதுக்குழு பரிந்துரைத்த படைப்பாளிகள் / தமிழறிஞர்கள் கொண்ட ஆய்வர் குழுவும் நடுவர் குழுவும் அமைக்கப்பட்டன. முதல் எட்டு வகை விருதுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் இரண்டிரண்டு ஆய்வர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இறுதிநிலை நடுவர் குழு எனப் படைப்பாளிகளும் தமிழ் மூதறிஞர்களும் கொண்ட ஐவர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

நூல்கள் தமிழ்ப்பேராயத்தின் விருதுக்குழுவினால் அடிப்படைத் தெரிவு செய்யப்பெற்று அவை ஆய்வர் குழுவின் தெரிவுக்கு அனுப்பப்பட்டன.

ஆய்வர்குழு தெரிவு செய்த நூல்கள் நடுவர் குழுவுக்கு அனுப்பப்பட்டு அவர்களது முடிவுகள் பெறப்பட்டன. பின்னர் நடுவர்குழு கூடி இறுதியான முடிவுகளை மேற்கொண்டது. அம்முடிவுகள் தமிழ்ப்பேராய விதிகளின்படி, பேராயச் செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டன. முடிவுகள் 24.8.12 அன்று நடந்த விழாவில் அறிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

மேற்கண்ட விருதுகள் தமிழ்ப்படைப்புலகிலும் ஆய்வு உலகிலும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். தங்கள் இதழில் இவ்விவரங்களை அறிவிப்பாகவும் நூல் மதிப்புரை போன்ற பகுதிகளிலும் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். விருது பெற்றவர்களிடம் நேர்காணல் நிகழ்த்தி அவர்களை வாசக உலகம் உணருமாறு செய்வதையும் எதிர்பார்க்கிறோம்.

தங்கள் தகவல்களை எங்கள் இணைய முகவரியிலும் தெரிவிக்கலாம்.

மிக்கநன்றி.

காட்டாங்குளத்தூர்

03.09.2012

பீ.மு. அபிபுல்லா

செயலர்

இணைப்பு : விருதுப் பாராட்டுப் பட்டய நகல்.

